

வேறு செய்திகள்

- இலங்கை (English)
- சினிமா
- உலகம்
- தொழில்நுட்பம்
- விளம்பரம்
- பிரித்தானியா
- சுவீட்சிலாந்து
- ஜோமனி
- கவிதைகள்

ஏனைய தளங்கள்

- அறிவித்தல்கள்
- விளையாட்டு
- Lankasri FM
- Entertainment
- MP3 பாடல்கள்
- வீடியோ பாடல்கள்
- கவிதைகள்

விளம்பரம் செய்ய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்



வங்காளி

சிறப்புச் செய்திகள்

சிறப்புச் செய்திகள்

தொடர்பு கொள்ளுங்கள்

Like 28

Users Online 531

480 முன்னாள் பிளந்துபினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்



செய்தி

• நோர்வே

Share 68

Photo

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியவைகள்- (பாகம்-3)- நிராஜ் டேவிட் [வெள்ளிக்கிழமை, 01 ஒக்டோபர் 2010, 03:58.36 AM GMT]



ஈழத் தமிழர்களைப் போல் நூற்றுக்கணக்கான முன்னிவாய்க்கால்களைக் கண்ட இஸ்ரேலியர்களால் எப்படி ஒரு விடுதலையைப் பெற முடிந்தது? பல நூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்துவந்த யூதர்களால் எவ்வாறு தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்தான் இந்தத் தொடரில் நாம் தேடுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த மாதம் நான் இஸ்ரேலுக்கு சென்றிருந்த சமயம் இந்தக் கேள்விகளுக்கான விடையை ஓரளவு என்னால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

பல நாடுகளில் பல நூறு வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலிய மக்களின் கனவு, தரிசனம் எல்லாமே தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்வது என்கின்றதாகவே இருந்ததென்று நாம் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

„நாம் விடுதலை பெறவேண்டும்“, 'நமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்', 'நமது தேசத்திற்குத் நாம் திருப்பிப்போகவேண்டும்' என்ற இஸ்ரேலிய மக்களின் அந்தத் தரிசனத்தை அவர்கள் கனவுகளாக மாத்திரம் கண்டுகொண்டிருக்கவில்லை.

அதற்காக அவர்கள் பாடுபட்டார்கள்.

வியூகங்களை வகுத்தார்கள்.

செயற்பட்டார்கள்.

தங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு செயற்பட்டார்கள்.

தமது தலைமுறையில் தமது விடுதலை கைகூடவில்லையா? - தமது அடுத்த தலைமுறைக்கு அந்த விடுதலையின் எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றார்கள். தமது விடுதலைப் பயணத்தை தமது அடுத்த சந்ததி தொடரும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

இந்த நடைமுறையையும், காத்திருப்பையும் சில வருடங்கள் மாத்திரம் அல்ல, - சுமார் 1900 இற்கும் அதிகமான வருடங்கள் அவர்கள் தொடர்ந்தார்கள் என்பதை ஈழத் தமிழர்களாகிய நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமது விடுதலைக்காக இஸ்ரேலியர்களது காத்திருப்பின் காலம் 1900 வருடங்கள். இத்தனை வருடங்கள் அவர்கள் தங்கள் கனவுகளைச் சுமந்தார்கள் என்பதுதான் இங்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டியதொரு முக்கிய பாடம்.

அடுத்ததாக, இத்தனை நூற்றாண்டுகள் தமது கனவை இஸ்ரேலியர்கள் எவ்வாறு தமது அடுத்த சந்ததிக்கு கைமாற்றிக் கொடுத்துவந்தார்கள் என்கின்ற நுணுக்கமும் நாங்கள் நிச்சயம் அறிந்துவைத்திருக்கவேண்டிய ஒரு விடயம். (அது பற்றி மற்றொரு அத்தியாயத்தில் ஆராய்வோம்)

பலம்பெயர் இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு காரியத்தைப் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அகதிகளாக பலம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள், கஷ்டப்பட்டுத் தங்களை வளர்த்துக்கொண்டார்கள். அவ்வாறு தங்களை வளர்த்துக்கொண்ட இஸ்ரேலிய மக்கள் தங்களது திறமைகள், செல்வங்கள், பெறுபேறுகள் அனைத்தையும் தமது விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.

தாங்கள் நன்றாக வாழ்ந்தார்கள், தங்களை நல்ல நிலைக்கு வளர்த்துக்கொண்டார்கள். தாங்கள் வாழ்ந்த நாடுகளுக்கும் உதவிசெய்தார்கள், அப்படி உதவிகள் செய்ததன் ஊடாக கிடைத்த பலாபலன்களை தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்தினார்கள்.


இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

1914ம் ஆண்டு முதலாவது உலகமகாயுத்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த உலக யுத்தத்தில் 33 நாடுகள் கலந்துகொண்டாலும் பிரதான யுத்தம் முக்கியமாக பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலேயே நடைபெற்றது.

சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தின் பொழுது பிரித்தானியா ஒரு பெரிய சங்கடத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானியா சந்தித்த அந்த சங்கடமும், அந்தச் சங்கடத்தை சமாளிக்க ஒரு யூதன் செய்த உதவியும்தான், யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது.

இன்றைய செய்திகள் - 18-04-2011 திங்கட்கிழமை		
ஞாயிற்றுக்கிழமை	சனிக்கிழமை	வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை	புதன்கிழமை	செவ்வாய்க்கிழமை

advertisements



சிறப்புச் செய்திகள்

17-04-2011 16:04 [📧] பிரான்ஸில் இலங்கை அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பல்கலைக்கழக கருத்தரங்கு நாடு கடந்த தமிழீழ அரசால் முறியடிப்பு



17-04-2011 07:49 வடபிராந்தியக் கடலில் கடற்படையினர் காணாமற்போன சம்பவம் அரசின் திட்டமிட்ட நடவடிக்கை?



17-04-2011 06:47 ஐ.நா. சபை எங்களைப் பாதுகாக்கத் தவறினால் ரஷ்யா, சீனாவின் பக்கம் சாய்ந்து விடுவோம்: பிரெட்கின்னா கோத்தாபாய



17-04-2011 06:23 [📧] புதிய ஆதாரங்களுடன் சனல் 4 புதிய காணொளி வெளியீடு



17-04-2011 04:30 மின்சார நாற்காலி தண்டனை தந்தாலும் சந்தோசமாக ஏற்பேன் - மஹிந்த



சிறப்புச் கட்டுரை

இலங்கை இராணுவமே எனது மகனைக் கொன்றது! டாக்டர் மனோகரன் - சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டள்ள புதிய வீடியோ

[Thursday, 14-04-2011 12:43:41] [📧]



2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்று எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

முதலாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னேறிய ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜேர்மனிப்படைகள் ஆக்கிரமிப்பில் வெற்றி கண்டன.

இது பிரித்தானியாவிற்கு பெருந்த ஆயுத்த தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது.

எப்படியென்றால், அந்தக் காலத்தில் பிரங்கிகளை இயக்குவதற்குத் தேவையான அசிடோன் என்ற வெடிமருந்துக்கான மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒருவகை மரங்களில் இருந்துதான் பிரித்தானியா பெற்றுவந்தது. ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததால், அசிடோன் வெடிமருந்தை தயாரிக்கமுடியாமல் பிரித்தானியா திண்டாடியது.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரித்தானியா தனது பிரங்கிகளை இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. பிரங்கித்தாக்குதல்களைத்; தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரித்தானியப்படைகள் தள்ளப்பட்டன.

முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசய நிகழ்ந்தது.

அந்த அதிசயத்தைச் செய்தவர் ஒரு யூதர். முதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய வெற்றிபெறுவதற்குக் காரணமாக, அந்த யூதரின் ஒரு செயலே காரணமாக இருந்தது. யார் அந்த யூதர்?

அப்படி அவர் என்ன செய்தார்?

முதலாம் உலகமகா யுத்தத்தில் பிரித்தானியா வெற்றிபெறக் காரணமாக இருந்த யூதரின் பெயர் கலாநிதி கெய்ம் வைஸ்மன் (Dr. Chaime Wizmann).

1874ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்த இவர் ஜேர்மனி மற்றும் சுவிட்சலாந்தில் பல்கலைக்கழக படிப்பை முடித்துக்கொண்டு, இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருக்கு பிரித்தானியாவின் உயரதிகாரிகளோடு நல்ல தொடர்பிருந்தது. இவரை அணுகிய பிரித்தானிய உயரதிகாரிகள் அசிடோன் வெடி மருந்தை தயாரிக்க முடியுமா என்று வைஸ்மனைக் கேட்டார்கள்.

முடியும் என்று பதிலளித்த வைஸ்மன் தனக்கு ஒரு இரசாயன ஆய்வு கூடமும், தொழில்நுட்ப வசதிகளும், மூட்டை மூட்டையான சோளம் விதைகளும் தரும்படி நிபந்தனை விதித்தார். சோளம் விதைகளை மூலப்பொருளாகக்கொண்டு அசிடோன் என்ற வெடிமருந்தை தயாரித்து பிரித்தானியாவுக்குக் கொடுத்தார் வைஸ்மன்.

அவர் தயாரித்துக் கொடுத்த வெடிமருந்துகளை பாவித்து பிரித்தானியப் படைகள் முதலாம் உலகயுத்தத்தை வெற்றிகொண்டன.

முதலாவது உலக யுத்தம் முடிவடைந்த உடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் கலாநிதி வைஸ்மேன் அவர்களை அழைத்து தமக்கு அவர் செய்த பேருதவிக்கு பிரதியுபகாரம் செய்ய முன்வந்தது. ஆனால் வைஸ்மேன் தனக்கு வெகுமதிகள் அவசியமில்லை என்றும், உலகமெங்கும் சிற்றடிக்கப்பட்டு, சீரழிந்து, நீண்டகாலமாக நிறந்த தாயகம் இன்றித் தவிக்கும் யூதர்களுக்கு, யூதர்களின் பூர்வீக தாயகமான பலஸ்தீன் நாட்டை (தற்போதைய இஸ்ரேல் தேசம்) பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களின் நிரந்தரக் குடியிருப்பாக வழங்கவேண்டும் என்பதே நான் விரும்பும் வெகுமதி என்று தெரிவித்தார்.

(1517ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரை சுமார் 400 வருடங்கள் துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் வசமிருந்த ஜெருசலேம் பகுதி, முதலாம் உலக யுத்தத்தின் பொழுது ஜெனரல் எட்முண்ட் அலன்பி (General Edmund Allenby) என்ற தளபதியின் தலைமையிலான பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.)

கலாநிதி வைஸ்மன் அவர்களின் விருப்பத்தைக் கவனத்தில் எடுத்த பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பல்பர் (Arthur James Balfour), வைஸ்மனை நோக்கி „உங்கள் ஜெருசலேம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரித்தானியாவுக்கு பாரிய நன்மையைச் செய்த உங்களுக்காக பிரித்தானியா அதனை நிச்சயம் செய்யும்“ என்று கூறினார்.

யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த பிரித்தானியா, 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி, பலஸ்தீனாவில் யூத மக்களுக்கான தாயகம் அமைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய பல்பர் பிரகடனத்தை (Balfour Declaration) வெளியிட்டது.

இஸ்ரேலிய மக்களின் அகதிவாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் நல்ல நிலையில் இருந்த அனைத்து யூதர்களுமே தமது இனத்தின் நலனுக்காக ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்திருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது. சில ஈழத் தமிழர்களைப் போல் அந்த இனக் குழுமத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்ந்த யூத முக்கியஸ்தர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

இன்று எத்தனையோ ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதி உயர் ஸ்தானங்களில் இருக்கின்றார்கள். அரசியலில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் கூட அமர்ந்திருக்கின்றார்கள். ஆனால் தமது திறமையின் பலன்கள் அவர்கள் சார்ந்த மக்களின் விடுதலைக்கு வித்தாகவேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதும் இல்லை, செயற்படுவதும் இல்லை.

ஒரு விடுதலையைப் பெற்ற இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

சரி. இப்பொழுது ஒரு முக்கிய விடயத்திற்கு வருவோம்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார்?


அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்?

அவர்களது வரலாறு என்ன?

இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்?


இரத்தத்தால் எழுதப்பட்டுள்ள இந்த சரித்திரத்தை நாம் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.




அறிவித்தல்கள்

பெ	ஜனகன் விஜயமனோகர்	
பி	லண்டன்	
வா	லண்டன்	
தி	17 ஏப்ரல் 2011	


2

பெ	சுப்பிரமணியம் உதயதாஸ்	
பி	நீர்வேலி	
வா	முல்லை வள்ளியபுனம்	
தி	17 ஏப்ரல் 2011	

31

பெ	கணபதிப்பிள்ளை ஜெயக்குமார்	
பி	அச்சவேலி	
வா	வட்டக்கச்சி	
தி	16 ஏப்ரல் 2011	


6

பெ	கோபாலசாமி முருந்தன்	
பி	யாழ் கோணாந்தோட்டம்	
வா	பிரான்ஸ்	
தி	16 ஏப்ரல் 2011	


பெ **காசிப்பிள்ளை இராசா**

பி	குப்பிளான்	
வா	சுவில் லவுசான்	
தி	15 ஏப்ரல் 2011	


1

பெ	சின்னத்தம்பி காங்கேஸ்வரன்	
பி	சங்கரத்தை	
வா	உரும்பிராய்	
தி	15 ஏப்ரல் 2011	

பெ **முரளிதரன் சிவலானம்**

பி	கோண்டாவில்	
வா	நோர்வே	
தி	14 ஏப்ரல் 2011	

பெ **சின்னத்தம்பி நேசம்மா**

பி	நீர்வேலி	
வா	பிரான்ஸ்	
தி	12 ஏப்ரல் 2011	

பெ **சிவராசா பரமேஸ்வரி**

பி	நீர்வேலி வடக்கு	
வா	இந்தியா சென்னை	
தி	12 ஏப்ரல் 2011	

தொடரும்...

நிராஜ் டேவிட்

nirajdavid@bluewin.ch



Home Email this Feedback Print RSS Embed

bharat matrimony No.1 Matrimony Portal Join Now!

பிந்திய 5 செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கலிற்கான பிராந்திய அலுவலகம் மிக விரைவில் வவுனியாவில்

[Monday, 18-04-2011, 09:33.35 AM]



குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் பிராந்திய அலுவலகமொன்று மிக விரைவில் வவுனியாவில் திறக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க...

இலங்கையில் கப்பம் குழுக்கள் கோலோச்ச அரச ஆதரவே காரணம்: கரு ஜயதீரய

[Monday, 18-04-2011, 09:16.10 AM]



இலங்கையில் கப்பம் குழுக்கள் கோலோச்ச அரச ஆதரவே காரணம் என்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயதீரய குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க...

480 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்

[Monday, 18-04-2011, 07:59.16 AM]



புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 480 பேர் எதிர்வரும் 23ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் - தங்கபாலு கைது

[Monday, 18-04-2011, 06:19.14 AM]



தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கைது செய்யப்பட்டார்.

உலகம்

எகிப்து மாஜி அதிபரின் சொத்துக்கள் பறிமுதல்

[Monday, 18-04-2011 04:10:18]



எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸனி முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாகவும், கட்சியின் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை படிக்க...

இந்தியா

3 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. ஏவுகணை 20ஆம் திகதி விண்ணில் பாய்கிறது

[Monday, 18-04-2011 01:39:18]



இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் கடந்த டிசம்பர் மாதம் 25-ந் திகதி ஜி.எஸ்.எல்.வி. ஏவுகணை விண்ணில் ஏவினார்கள்.

செய்திகளை படிக்க...

விளையாட்டு

பெட்ரேஷன் டெனிஸ் : இத்தாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரஷ்யா

[Monday, 18-04-2011 11:36:18]



மாஸ்கோவில் பெட்ரேஷன் கோப்பை டென்னிஸ் அரை இறுதிப்போட்டி நடந்தது. இதில் ரஷ்யா 5-6 ஆட்டக்கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

செய்திகளை படிக்க...

தொழிநுட்பம்

அல்சர் வியாதியிலிருந்து விடுபட

[Monday, 18-04-2011 09:29:18]



உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

செய்திகளை படிக்க...